

## Tamil Murli Quiz 07-02-2015

தமிழ் முரளி வினாடி-வினா

முரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்விகள் கேட்கப்படும்.

இங்கே கிளிக் செய்க: [20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள்](#) மற்றும் [பழைய வினாடி-வினா.abc](#)

Q.1) சரியா தவறா என்று குறிக்கவும்:

ஆகாய தத்துவத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். பாபா மகா தத்துவத்தில் இருக்கிறார்.  
அதனை பிரம்மம் அல்லது மகா தத்துவம் என்று சொல்கிறார்கள்.

- A. ☒ சரி  
B. ☐ தவறு

Q.2) சரியான விடைகளை பொருத்துக:

	Choice	Match
A	புத்தியின் பூட்டை பூட்டுபவன்	இராவணன்
B	ஆகாய தத்துவத்தில் இருப்பது	நாம் அனைவரும்
C	ஞானம் என்று சொல்ல முடியாதது	யோகம்
D	என்னை நினைவு செய்யுங்கள் என்று பாபா கூறுவது	ஞானம் இல்லை
E	ஒரு போதும் வினாசமே ஆகாத பொருள்	ஆத்மா
F	ஞானம் என்பது	ஸ்ருஷ்டி சக்கரம் எப்படி சுற்றுகிறது என்பதைப்பற்றிய அறிவு

Q.3) சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:

பபாவினுடைய காரியம் தூண்டுதல்களின் மூலம் நடக்க முடியாது. அவர் இங்கு வரத்தான் வேண்டும். என்?

- A. ☐ தூண்டுதல்களின் மூலம் நடக்க சட்டம் இடம் கொடுப்பதில்லை  
B. ☐ நாடகத்தில் அப்படித்தான் பதிவாகியுள்ளது  
C. ☐ யோகா பலத்தினால் தான் நடக்க வேண்டும். யோகம் கற்றுக்கொடுக்க பாபா இங்கு வரவேண்டி உள்ளது  
D. ☒ ஏனென்றால் மனிதர்களுடைய புத்தி முற்றிலும் தமோ பிரதானமாக உள்ளது. தமோ பிரதான புத்தி தூண்டுதல்களை புரிந்துகொள்ள முடியாது

Q.4) சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

ஆத்மா என்னும் ஜோதியில் \_\_\_\_\_ எனும் நெய்யை ஊற்றினீர்கள் என்றால் ஜோதி எரிந்து கொண்டே இருக்கும்.

- A. ☐ தாரணை-சேவை  
B. ☐ ஞானம்  
C. ☒ ஞானம்-யோகம்  
D. ☐ யோகம்

Q.5) சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

யாராவது இறந்து விட்டால் அவர்களுக்காக தீபம் ஏற்றுகிறார்கள் . என்?

- A. ☒ தீபம் அணைந்து விட்டால் இருட்டாகி விடக்கூடாது என்பதற்காக  
B. ☐ ஆத்மா வாபஸ் செல்ல வழி தெரிய வேண்டும் என்பதற்காக  
C. ☐ ஆத்மா தமோ பிரதானம் ஆகி சக்தி இழந்து விட்டது அதனால்  
D. ☐ யாரோ ஒருவர் அப்படி சொல்லி இருக்கிறார். அதை கண்மூடித்தனமாக பின்பற்றுகிறார்கள்

Q.6) சரியா தவறா என்று குறிக்கவும்

நல்ல நல்ல குழந்தைகள் முரளியை நன்றாக நடத்துகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் நினைவிலும் மிகவும் பலவான்களாக இருக்கிறார்கள்.

- A. ☐ சரி  
B. ☒ தவறு

Q.7) சரியா தவறா என்று குறிக்கவும்  
பாபா நினைவை கற்றுக்கொடுக்கிறார். ஆகவே ஈஸ்வரனை யோகேஷ்வர் என்று சொல்லலாம்.

- A. ☐ சரி  
B. ☒ தவறு

Q.8) சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்  
108 ரத்தினங்களால் எந்தப்பொருளும் உருவாக்கப்படுவதில்லை. 8 மணிகள் மாலை தான் உருவாகிறது. 9 ரத்தினங்கள் பாடப்படுகிறது. என்?

- A. ☐ யோகம் செய்வது மிகவும் கடினம் என்று விட்டு விடுகிறார்கள். ஆகையால் பாவம் அழிவதில்லை  
B. ☒ நிறையபேர் ஞானத்தை பேசிக்கொண்டே இருக்கிறார்கள் . யோகம் முற்றிலும் இல்லை. ஆகையினால் பாவம் அழிவதில்லை.  
C. ☐ நிறைய பேருக்கு ஞானம் சொல்லி சேவை செய்திருக்கிறோம் என்று தனக்கு தானே பெருமைப்பட்டுக்கொள்கிறார்கள். உண்மையில் பாவம் அழிவதில்லை  
D. ☐ கவனக்குறைவாகவும், சோம்பேறிகளாகவும் இருக்கிறார்கள்.. அதனால் பாவம் அழிவதில்லை

Q.9) இன்றைய வரதானத்தின் ஆதாரத்தில் கோடிட்ட இடத்திற்கு சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்  
என், என்ன என்ற கேள்வியின் வலையிலிருந்து எப்போதும் விடுபட்டிருக்கக்கூடிய விஷவ சேவாதாரி \_\_\_\_\_ ஆகுக.

- A. ☐ மாயா ஜீத்  
B. ☒ சக்ரவர்த்தியாக  
C. ☐ பரிஷதா ஸ்வரூபம்  
D. ☐ கல்யாணகாரி

Q.10) இன்றைய சுலோகனின் ஆதாரத்தில் கோடிட்ட இடத்திற்கு சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்  
தெளிவான \_\_\_\_\_ மூலம் திட்டத்தை நடைமுறையில் கொண்டு வந்தீர்கள் என்றால் அதில் வெற்றி நிறைந்திருக்கிறது.

- A. ☐ எண்ணங்களின்  
B. ☐ குறிக்கோளின்  
C. ☐ செயல்  
D. ☒ புத்தியின்